



CLASS - III அக்டோபர் மாத பாடப் பகுதிகள்

பாடம்: நூலகம்

I. வினா- விடை எழுதுக:

1. நூலகத்தின் வேறு பெயர்கள் யாவை?

விடை:

- நூல் நிலையம்
- புத்தகச் சாலை என்பன நூலகத்திற்கு வழக்கும் வேறு பெயர்கள் ஆகும்.

2. நூலக தினமாக கொண்டாடப்படும் நாள் எது ?

விடை: நூலக தினமாக கொண்டாடப்படும் நாள் ஆகஸ்ட் '12' ஆகும்.

3. நூலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பம்சங்கள் என்னென்ன உள்ளன ?

விடை: நூலகத்தில் குழந்தைகளுக்கத் தனிப்பிரிவு இருக்கிறது.

\* குழந்தைப் பாடல் நூல்கள், படக்கதைகள், விளையாட்டு,

\* நூல்கள், புதிர்நூல்கள், ஓவியம் படைப்புக்கான நூல்கள் நூலகத்தில் உள்ளன.

4. நீ நூலகத்திற்குச் சென்று வந்ததைப் பற்றி எழுதுக?

- நூலகம் என்பது பொது இடமாகும்.
- இங்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த நூல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
- நூலக தினத்தன்று குழந்தைகளுக்கு போட்டி, தேர்வுகள் வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
- இதுவே நான் நூலகத்தில் கண்டுகளித்த காட்சிகள் ஆகும்.

இலக்கணம்  
நிறுத்தற்குறியிடுகள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக:-

1. ஒரு தொடரின் முடிவில் முற்றுப்புள்ளி இட வேண்டும்.
2. ஒரே தொடரில் ஒன்றுக்கு மேற்பட்ட வற்றைக் கூறும் போது காற்புள்ளி இடவேண்டும்.

3. வினாத்தொடரின் முடியில் வினாக்குறி இட வேண்டும்.

4. வியப்பு, மகிழ்ச்சி, சினம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது தொடரில் உணர்ச்சிக்குறி இட வேண்டும்.

5. ஒரே எழுவாயை பயன்படுத்தி வாக்கியங்களை அமைக்கும் போது அரைப்புள்ளி இட வேண்டும்.

6. பத்தியின் தலைப்பினுக்கு இடுவது முக்காற்புள்ளி

7. ஒரு சொற்றொடரில் நூலின் பெயர், பழமொழி முதலியன வரும்போது ஒற்றை மேற்கோள் குறி இட வேண்டும்.

8. ஒருவர் பேசிய பேச்சு அல்லது செய்யுளை மாற்றம் இல்லாமல் எழுதினால் இரட்டை மேற்கோள் குறி இட வேண்டும்.

II. பெயருக்கு ஏற்ற நிறுத்தற் குறியிடுக.

1. காற்புள்ளி - ( , )
2. அரைப்புள்ளி - ( ; )
3. முக்காற்புள்ளி - ( : )
4. முற்றுப்புள்ளி - ( . )
5. வினாக்குறி - ( ? )
6. வியப்புக்குறி - ( ! )
7. ஒற்றை மேற்கோள் குறி - ( ' ' )
8. இரட்டை மேற்கோள் குறி - ( " " )

**பாடம் - நாயும், ஓநாயும்**

**I. வினா விடை**

**1. பசியால் மெலிந்த ஓநாய் எங்கு சுற்றித் திரிந்தது?**

பசியால் மெலிந்த ஓநாய் காட்டில் சுற்றித் திரித்தது.

**2. நாய், ஓநாயை எங்கு வரச் சொன்னது?**

நாய், ஓநாயை வீட்டுக்காவல் பணி செய்வதற்காக வரச் சொன்னது.

**3. நாயின் கழுத்தில் என்ன இருந்தது ?**

நாயின் கழுத்தில் கருப்புப்பட்டை இருந்தது.